

## திட்டங்களை நடத்துதல் பற்றிய தகவல் தாள்



### திட்டங்களை நடத்துதல் என்றால் என்ன?

திட்டங்களை நடத்துதல் (Run Projects) என்பது My Choice Matters லினால் நடத்தப்படும் ஒரு திட்டம். இது, எங்களுடன் இணைந்து திட்டங்களை நடத்த, நிதியுதவி கோருவதற்கு (5,000.00வரை) நீங்கள் விண்ணப்பிப்பதற்கான ஒரு வழியாகும்.

திட்டங்களை நடத்துதலின் நோக்கம் என்னவென்றால் பின்வருகிறவற்றை ஆராயும் திட்டத்தை மேற்கொள்வதன் மூலம் ஊனமுடையவர்கள், தங்களுடைய வாழ்க்கையில் கூடுதலான, தெரிவு, கருத்துரிமை மற்றும் கட்டுப்பாட்டைப் பெறுதல்

**தெரிவு:** விருப்பத்தேர்வுகள், மாற்றுவழிகள், மற்றும் சாத்தியக்கூறுகள் ஆகியவற்றைச் சுறுசுறுப்பாகத் தெரிவு செய்து உங்களுக்குச் சரியானவை குறித்து முடிவு செய்தல்

**கருத்துரிமை:** உங்கள் கருத்தைத் தெரிவித்தல், கேட்கப்படுதல், பயமின்றிப் பேசுதல்

**கட்டுப்பாடு:** அதை நிகழ்ச்செய்தல், உங்கள் தெரிவை எடுத்துரைக்கும் செயற்திறன்களை வைத்திருத்தல் மற்றும் செயலாக வெளிப்படுத்துதல்

### திட்டங்களை நடத்துதல் எவற்றைச் செய்து முடிக்க எதிர்நோக்குகின்றது?



- உங்கள் வாழ்க்கையில் நீங்கள் அதிகமான தெரிவு, கருத்துரிமை மற்றும் கட்டுப்பாடு ஆகியவற்றைப் பயன்படுத்தத் திறமைகளை விருத்திசெய்ய உங்களுக்கு உதவும்.
- செயல்களைச் செய்வதற்கான புதிய முறைகளைப் பரிசோதனை செய்வதற்கும் வெவ்வேறு வழிமுறைகளைச் சோதித்துப் பார்ப்பதற்கும் வாய்ப்புகளை வழங்கு கிறது.
- புதிய செயல்திறன்களையும் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் வழிமுறைகளையும் பெறுவதற்கு உங்களுக்கு உதவும்.
- நீங்கள் கற்பதை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளுதல்



## My Choice Matters எதனைச் செய்யும்?



- உங்களுடைய விண்ணப்பத்தை நிரப்புவதற்கு எங்களால் உதவி செய்ய முடியும்.



- உங்களுடைய திட்டம் நிகழ்வதற்கு உதவி செய்யும் நிமித்தம் நிதியுதவி அளிக்கலாம். GST உட்பட நிதியுதவியின் உச்சவரம்பு 5000.00 டாலர் ஆகும்.



- உங்கள் திட்டத்தை நீங்கள் நடைமுறைப்படுத்தும் போது ஆதரவு வழங்குவோம். உங்கள் வினாக்களுக்கு விடையளிப்போம்



- உங்களுடைய திட்டத்தை நீங்கள் நிறைவேற்றியதும், நீங்கள் கற்றதை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள உதவி செய்வோம்

## உங்களுடைய திட்டத்தைச் செயற்படுத்தும் போது ஆதரவு வழங்குதல்.



- உங்களுக்கு ஏதாவது பிரச்சனைகள் இருந்தால், My Choice Matters இன் திட்டத்தை செயற்படுத்தும் ஒருங்கிணைப்பாளர் உங்களுக்கு உதவி செய்வதற்கு இருக்கின்றார்



- திட்டங்களைச் செயற்படுத்தும் ஒருங்கிணைப்பாளருடன் நீங்கள் தொடர்பில் இருப்பதற்காக நீங்கள் ஒரு அட்டவணையைத் தயார் செய்வீர்கள்

## திட்டங்களின் கால அளவு

உங்கள் திட்டம் 6 மாதங்கள் வரை செயற்படலாம்



ஒரு திட்டத்தை நீங்கள் செயற்படுத்த எடுக்கும் நேரம் உங்களுடைய திட்டத்தின் குறிக்கோளில் தங்கியுள்ளது. ஒரு திட்டத்தைச் செயல்படுத்தக் குறைந்த கால எல்லை என்று ஒன்றும் கிடையாது, ஆனால் உங்கள் திட்டம் எத்தனை மணித்தியாலங்கள், வாரங்கள் அல்லது மாதங்கள் எடுக்கும் என்பதை நீங்கள் சிந்திக்க வேண்டும். அத்துடன் உங்கள் திட்டத்திற்குப் பயன்படுத்த பயன்பாட்டில் இல்லாத நேரம் உங்களிடம் இருப்பது குறித்துச் சிந்திக்க வேண்டும்

## யார் விண்ணப்பம் செய்யலாம்?



- ஊனமுள்ள மக்களும் அவர்களுடைய குடும்ப உறுப்பினர்களும் அல்லது பராமரிப்பாளர்களும் ( ஊனமுற்ற நபர்களின் சார்பில்) விண்ணப்பிக்கலாம்



- நீங்கள் நியூ சவுத் வேல்ஸ் இல் குடியிருக்க வேண்டும்

## நான் விண்ணப்பிப்பது எப்படி?

### நடவடிக்கை 1.

உங்களுடைய சொந்தத் திட்டத்தைச் செயற்படுத்த உங்களுக்கு விருப்பமிருந்தால் My Choice Matters க்குச் சொல்லுங்கள்.

நீங்கள் பின்வரும் வழிகள் மூலம் எமக்கு அறிவிக்கலாம்:



- தொலைபேசி: 1800 144 653



- மின்னஞ்சல்: [info@mychoicematters.org.au](mailto:info@mychoicematters.org.au)



- அல்லது எமது வலைத்தளத்தில்: [www.mychoicematters.org.au](http://www.mychoicematters.org.au)

பின்னர் நாங்கள்:



- உங்களுக்குக் கூடிய தகவல்களை அனுப்புவோம்



- உங்களுக்கு விண்ணப்பப் படிவம் அனுப்புவோம்



- உங்களிடம் உள்ள வினாக்களுக்கு விடையளிப்போம்

## நான் விண்ணப்பம் செய்வது எப்படி?

### நடவடிக்கை 2.

உங்கள் கருத்தை பின்வரும் வழிகளில் எமக்குத் தெரிவியுங்கள்:



- திட்டங்களைச் செயற்படுத்தல் தொடர்பான விண்ணப்பத்தை நிரப்புதல்

## அல்லது

உங்கள் கருத்துக்களைச் சொல்லுங்கள்:



- நேரில்



- தொலைபேசி மூலம்



- ஒரு காணொளியைப் பதிவு செய்தல்



- அல்லது நீங்கள் விரும்பும் வேறு வழியில்

## நீங்கள் எங்களுக்குத் தெரிவிக்கவேண்டியது முக்கியமானது



- உங்களுடைய எண்ணம் என்ன?



- இந்த எண்ணம் உங்கள் வாழ்க்கையில் எப்படிக் கூடுதலான தெரிவு, கருத்துரிமை கட்டுப்பாடு ஆகியவற்றை உங்களுக்குக் கொடுக்கும்?



- உங்களுடைய திட்டத்தைச் செயல்படுத்துவது எப்படி?



- அதற்கு எவ்வளவு காலம் எடுக்கும்?



- உங்களுக்குத் தேவைப்படும் ஆதரவுகளும் நிதியுதவிகளும் என்ன என்று நீங்கள் சிந்திக்கின்றீர்களா?



- நிதியை நீங்கள் எப்படிச் செலவு செய்வீர்கள்?



- நீங்கள் சுற்றதை எப்படிப் பகிர்ந்து கொள்வீர்கள்?

## நான் எப்போது விண்ணப்பிக்கலாம்?

திட்டங்களை நடத்துதல் 5 விண்ணப்பச் சுற்றுக்களைச் செயற்படுத்தும். நீங்கள் விண்ணப்பித்த சுற்றின் திகதிகளின் போது நீங்கள் திட்டமிட்டு உங்கள் திட்டத்தை திட்டத்தின் கால எல்லைக்குள் நிறைவேற்ற வேண்டும்

- |          |   |
|----------|---|
| சுற்று 1 | விண்ணப்பத்தின் முடிவுத் திகதி: முடிவுற்றது<br>திட்டத்தின் திகதிகள்: 1 மே 2014 – 31 அக்டோபர் 2014            |
| சுற்று 2 | விண்ணப்பத்தின் முடிவுத் திகதி: முடிவுற்றது<br>திட்டத்தின் திகதிகள்: 1 யூலை 2014 – 31 டிசம்பர் 2014          |
| சுற்று 3 | விண்ணப்பத்தின் முடிவுத் திகதி: முடிவுற்றது<br>திட்டத்தின் திகதிகள்: 1 செப்டம்பர் 2015 – 28 பிப்ரவரி 2015    |
| சுற்று 4 | விண்ணப்பத்தின் முடிவுத் திகதி: 15 பிப்ரவரி 2015<br>திட்டத்தின் திகதிகள்: 1 ஏப்ரல் 2015 – 30 செப்டம்பர் 2015 |
| சுற்று 5 | விண்ணப்பத்தின் முடிவுத் திகதி: 15 யூன் 2015<br>திட்டத்தின் திகதிகள்: 1 ஆகஸ்ட் 2015 – 30 ஜனவரி 2016          |



## சாத்தியமான திட்டச் செயற்பாடு எண்ணங்கள்



- உங்கள் உள்ளூர் நூலகத்தில் அல்லது நகர மண்டபத்தில் உள்ளூர் ஊன விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்துவதன் மூலம் உங்கள் சமூகத்தில் உள்ள ஊனமுற்றவர்களுடன் தொடர்பு ஏற்படுத்துதல் மற்றும் உங்கள் சமூகத்தில் உள்ளவர்களை பங்கு கொள்ள அழைத்தல்



- உங்கள் சமூகத்தில் ஒரு குரல் எழுப்புவதற்காக மேடைப்பேச்சு பயிலும் பாடக்கோப்பைப் பின்பற்றுதல். பின்னர் உங்கள் உள்ளூர் வானொலி நிலையம், புதினப்பத்திரிகை அல்லது TV செய்தி ஆகியவற்றை அணுகி உங்களைப் பேட்டி காணும் படி கேட்டல்



- உங்கள் சமூகத்திற்கான அணுகுதல் மதிப்பீடு ஒன்றை உருவாக்குதல். \_\_\_\_\_ (நகரம் அல்லது புறநகரின் பெயரைக் குறிப்பிடவும்) தில் பயணம் செய்வதை ஆலோசனைகளாகச் சிந்திக்கலாம்



- குடும்ப இல்லம் அல்லது குழுக்களிடமிருந்து நகர்ந்து செல்ல விரும்பும் உங்களுக்கும் ஏனையோருக்கும் பயனுள்ள தகவல்களைப் பகிர்ந்து கொள்வதற்கும் ஊக்கிவிப்பதற்கும் ஒரு ஆதரவுக் குழுவை உருவாக்குதல்



- உங்களுக்குத் தேவையானவற்றிற்குக் 'குரல் கொடுக்கக்' கற்றுக் கொள்ளுங்கள், மற்றும் அறிவார்ந்த ஊனமுள்ளவர்களும் அப்படிச்செய்ய உதவுங்கள்



- ஒரு பெற்றோர் (அல்லது குடும்ப உறவினர்) ஒரு நபரை வெளியே செல்வதற்கு ஊக்குவித்தல் அல்லது கூடுதலான சுதந்திரத்தை வைத்திருத்தல் மற்றும் அது எப்படி உறவை மாற்றியது என ஆதாரமூலம் காட்டுதல்



- NSW ல் உள்ள உணவகங்களுக்கு விநியோகம் செய்வதற்கு கருவிகளின் பட்டியலொன்றை உருவாக்க வேண்டும். அவற்றைச் செவிடானவைக்குக் கூடுதலான தோழமை உள்ளவைகள் ஆக்கவேண்டும் (காட்சி சார்ந்த நெருப்பு இடர் எச்சரிக்கை ஒலி, அதிரும் எச்சரிக்கை ஒலி மற்றும் தொலைபேசி ஆகியன)



- iPad அல்லது ஏனைய தொழில்நுட்பச் சாதனங்களைப் பயன்படுத்தக் கற்றுக்கொள்ளுங்கள். அத்துடன் நீங்கள் எப்படிப் பயன்படுத்தக் கற்றுக்கொண்டீர்கள் மற்றும் அதனால் ஏற்பட்ட அனுபவம் குறித்து தினக்குறிப்பு ஒன்றை வைத்திருங்கள்.(காணொளி, இணைய வலைப்பதிவு முதலியன)



- வருங்கால ஆதரவுப் பணியாளர்களுக்குக் கொடுப்பதற்காக 'எனக்கு நல்ல வழிகளில் ஆதரவு வழங்கல்' எனும் காணொளி, நூல் அல்லது வழிகாட்டி ஆகியவற்றை உருவாக்குங்கள்.

உங்களுடைய கருத்துக்கள், இவற்றை விட வேறுபட்டதாகயிருந்தால் கவலைப்படாதீர்கள். திட்டங்களை நடத்துதல் எல்லாக் கருத்துக்களையும் திட்டங்களையும் வரவேற்கின்றது. கூடுதலான தெரிவு, கூடுதலான கருத்துரிமை மற்றும்/அல்லது கூடுதலான கட்டுப்பாடு ஆகியவற்றை உங்கள் வாழ்க்கையில் வழங்குவதன் மூலம் இவை நேர்மறையாகவும், நேரடியாகவும் உங்களைப் பாதிக்கின்றவரை (அல்லது ஊனமுள்ள குடும்ப உறுப்பினரை) திட்டங்களை நடத்துதல் அவற்றை ஏற்றுக் கொள்கின்றது